



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண் 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை: திரு மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

முறையீட்டு மனு எண்.112/மா/2024,

நாள் 21.11.2024

திரு. R.K.கணேஷ், மதுரை.

.....

முறையீட்டு மனுதாரர்

உதவி ஆணையர்,

.....

எதிர் மனுதாரர்

மண்டலம் 4,

மதுரை மாநகராட்சி.

மதுரை அண்ணா நகர், L.I.G. காலனி, பிளாட் எண்.296 என்கிற முகவரியில் வசிக்கும் திரு R.K. கணேஷ், என்பவரின் நாளிடாத மனு இம்முறைமன்ற நடுவத்தில் 03.07.2024 அன்று பெறப்பட்டு, 112/மா/2024, என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது

ஆணை

மதுரை அண்ணா நகர், L.I.G. காலனி, பிளாட் எண்.296, என்கிற முகவரியில் வசிக்கும் திரு.R.K.கணேஷ், என்பவர் தன்னுடைய நாளிடாத மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4, வார்டு எண்.48, கான்பாளையம், 3 வது சந்து, கதவு எண்.61 பழைய வரிவிதிப்பு எண்.115/359369, புதிய வரி விதிப்பு எண். 115/048/90748-க்குட்பட்ட கட்டிடம் வரைபட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடத்திற்கு 1.10.2017 முதல் ரூ.4906/-லிருந்து ரூ.18,367/- என வரி விதிக்கப்பட்டு நிலுவையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 01.04.2022 பொது சீராய்வில் ரூ.18,367/-லிருந்து 100% உயர்வு செய்து ரூ.36,734/- என வரி விதிக்கப்பட்டதாக கேட்பு அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்கண்ட சொத்துவரி உயர்வை கீழ்க்கண்ட காரணங்களால் ஆட்சேபிக்கிறேன்.

1) 01.04.2022 பொது சீராய்வுக்கான சொத்துவரி திருத்த அறிவிக்கை மதுரை மாநகராட்சியால் 13.04.2022 தேதி நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. மேற்படி சொத்துவரி திருத்த அறிவிக்கையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசாணை (நிலை) எண்.53, நாள் 30.03.2022 மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கை ந.க.எண் 40032/2012/R1 நாள் 01.04.2022 பிரகாரம் பொது சீராய்வு நடத்துவதற்கு மாமன்ற தீர்மானம் எண்.10 நாள் 12.04.2022 பிரகாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சொத்துவரி சீராய்வு நடத்துவது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கை ந.க.எண் 40032/2012/R1 நாள் 01.04.2022 சுற்றறிக்கையின் 10வது பாராவில் சொத்துவரி/காலிமனை வரி பொது சீராய்வு மேற்கொள்ளும்போது கட்டிடத்தின் பராமரிப்பு, வயது மற்றும் கட்டிடத்தின் தன்மை ஆகியவற்றிக்கான தள்ளுபடி, அரசாணை (நிலை) எண்.150, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள் 12.11.2007 மற்றும் அரசு கடிதம் எண்.38279/தேர்தல்/2006-2 நாள் 01.02.2008 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3) சுற்றறிக்கையில் அரசாணை (நிலை) எண்.150, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் (தேர்தல்) துறை, நாள் 12.11.2007-இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"The Commissioners of all Municipalities and Municipal Corporations and Executive Officers of all Town Panchyats are instructed that the taxation rules and relevant guidelines should be strictly followed while taking up the general revision of property tax in all the Urban Local Bodies with effect from 01.04.2008".

மேலும், அரசு கடித எண்.38279/Election/2006-2 dated 01.02.2008-ல் கண்ட வழிகாட்டுதல் நெறிமுறையின் பிரகாரம் கீழ்க்கண்டவாறு வரி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

01.04.2008 பொது சீராய்வில் வழங்கப்பட்ட கட்டிட கழிவு.	01.04.2022 பொது சீராய்வில் வழங்கப்பட்ட வேண்டிய கட்டிட கழிவு.
5 வருடம் வரை கழிவு இல்லை	5 வருடம் வரை கழிவு இல்லை
5 முதல் 15 வருடம் வரை 10% கழிவு	5 முதல் 15 வருடம் வரை 10% கழிவு
15 முதல் 25 வருடம்வரை 15% கழிவு	15 முதல் 25 வருடம்வரை 15% கழிவு
25 வருடத்திற்கு மேல் 20% கழிவு	25 வருடத்திற்கு மேல் 20% கழிவு

01.04.2008 பொது சீராய்வில் வழங்கப்பட்ட உச்ச வரம்பு	01.04.2022 பொது சீராய்வில் வழங்கப்பட்ட உச்ச வரம்பு
01.04.2007-க்கு பின் வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் - வரி உயர்வு இல்லை	01.04.2021-க்கு பின் வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் - வரி உயர்வு இல்லை

01.04.2006 முதல் 30.09.2007 முடிய ... 5%	01.04.2020 முதல் 30.09.2021 முடிய ... 5%
01.04.2005 முதல் 31.03.2006 முடிய ... 10%	01.04.2019 முதல் 31.03.2020 முடிய ... 10%
01.04.2004 முதல் 31.03.2005 முடிய 15%	01.04.2018 முதல் 31.03.2019 முடிய ... 15%
01.04.2003 முதல் 31.03.2004 முடிய 20%	01.04.2017 முதல் 31.03.2018 முடிய ... 20%

மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நாளிதழில் வெளியிட்ட சொத்துவரி திருத்த அறிவிக்கை பிரகாரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள பிரகாரம் கட்டிட கழிவோ அல்லது கட்டிட உச்சவரம்போ விதித்து உத்தரவு பிறப்பிக்கவில்லை.

ஆகவே 01.10.2017 நிர்ணயிக்கப்பட்ட வரி ரூ.18,367/-லிருந்து 01.04.2022 பொது சீராய்வில் 20%உயர்வு செய்து 01.04.2022 பொது சீராய்வில் அரைவருட வரியாக ரூ.22040/- என நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கோரி 15.05.2023ல் பதிவு தபாலில் மனு சமர்ப்பித்தேன். அதன்பின் மதுரை மாநகராட்சி சொத்துவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 06.06.2023ல் மேல்முறையீட்டு மனு சமர்ப்பித்தேன். மனுவின் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மேன்மை தாங்கிய உள்ளாட்சி அமைப்புகள் குறைதீர் மன்றத்தின் நடுவர் அவர்களிடம் மனுவை சமர்ப்பிக்கிறேன். மாநகராட்சியால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மேற்படி சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில், சுற்றறிக்கைக்கு விரோதமாக மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், மனுவை கருணையுடன் விசாரித்து தக்க உத்தரவு பிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

2) மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு இம்முறைமன்ற நடுவ 28.08.2024 நாளிட்ட அறிவிக்கை மூலம் மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரிடம் கோரப்பட்டது.

3) மதுரை மாநகராட்சி, மண்டலம் 4-ன் உதவி ஆணையர் தனது 19.09.2024 நாளிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“இந்நேர்வில் 01.04.2022 முதல் பொது வரி சீராய்வு மேற்கொள்ள பொதுமக்கள் அறியும் வகையில் 13.04.2022 தினத்தந்தி நாளிதழில் சொத்துவரி பொதுவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் கோரி விளம்பரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரப்பெற்ற ஆலோசனைகள், ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண் 33, நாள் 23.06.2022 அடிப்படையிலும், மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.19 அடிப்படையிலும், அரசாணை எண். (நிலை) எண்.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அடிப்படையிலும், பொது வரி சீராய்வு 01.04.2022 முதல் நடைமுறைபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் வணிக பயன்பாட்டு நிலையில் உள்ளதால் ஏற்கனவே வரி விதிப்பிற்கு நிலவி வரும் தொகையிலிருந்து 100% சொத்துவரி உயர்வு செய்யப்பட்டுள்ளது (மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு பக்கம் 3 வரிசை எண்.5 எண். 49-ல் வெளியிடப்பட்டுள்ளது).

இத்தகைய நிலையில், ஏற்கனவே உள்ள வரித்தொகையான ரூ.18,367/-லிருந்து 100% உயர்வு செய்யப்பட்டு 01.04.2022 முதல் தற்போது ரூ.36,734/- என அரசு கொள்கை முடிவிற்படி வரித்தொகை உயர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுவரி சீராய்விற்படி உயர்வு செய்யப்பட்ட வரித்தொகையை பற்றுச்சீட்டு எண்.115/003/02/23-24/0003824 நாள் 17.05.2023-ல் தொகை செலுத்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வரித்தொகையை செலுத்திய பிற்பு மனுதாரரின் ஆட்சேபனை ஏற்கத்தக்கதல்ல. இந்நேர்வில் மனுதாரரின் கோரிக்கையான பொதுவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க கோரி 12.05.2022-ல் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் காலங்கடந்து ஆட்சேபனை தெரிவிப்பது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண்.33 நாள் 23.06.2022 மற்றும் மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.19 அதனை தொடர்ந்து அரசாணையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் வரித்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது சரியானதாகும். ஆட்சேபனை குறித்த மனுதாரரின் கோரிக்கை ஏற்க வழிவகையில்லை என்பதை பனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.”

4) இம்மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 06.11.2024 அன்று நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறு 08.10.2024 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5) மனுதாரர் 06.11.2024 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

“மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண். 48, கான்பாளையம் 3வது சந்து, கதவு எண்.61 பழைய வரிவிதிப்பு எண்.115/359369 புதிய வரிவிதிப்பு எண்.115/048/907438க்குட்பட்ட கட்டிடத்திற்கு 01.10.2017 முதல் ரூ.4906/-லிருந்து ரூ.18,367/- என வரி விதிக்கப்பட்டு நிலுவையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 01.04.2022 பொது சீராய்வில் ரூ.18,367/- லிருந்து 100% உயர்வு செய்து ரூ.36,734/- என வரி விதித்ததை ஆட்சேபனை செய்து 06.06.2023ல் மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை”.

(1) மேற்படி சொத்திற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை நாள் 01.04.2022-ன்படி சொத்து வரி, காலிமனை வரி பொது சீராய்வு மேற்கொள்ளும்போது கட்டிடத்தின் பராமரிப்பு, வயது மற்றும் கட்டிடத்தின் தன்மை ஆகியவற்றிற்கான தள்ளுபடி மற்றும் அரசாணை(நிலை) எண். 53, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 30.03.2022-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி வரி விதிப்பு செய்யப்படவில்லை.

(2) மேலும், மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நாளிதழில் வெளியிட்ட சொத்துவரி திருத்த அறிவிக்கை மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள கட்டிட கழிவோ அல்லது கட்டிட உச்சவரம்போ பின்பற்றப்படவில்லை.

(3) எனவே நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சுற்றறிக்கைக்கு விரோதமாக மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், என்னுடைய மனுவினை கருணையுடன் விசாரித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

6) மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி வருவாய் அலுவலர் 06.11.2024 அன்றைய நேரடி விசாரணையில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

“மனு தொடர்பாக 01.04.2022 முதல் பொதுவரி சீராய்வு மேற்கொள்ள பொது மக்கள் அறியும் வகையில் 13.04.2022 தினத்தந்தி நாளிதழில் சொத்துவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் கோரி விளம்பரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரப்பெற்ற ஆலோசனைகள், ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு மதுரை அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.19 அடிப்படையிலும், அரசாணை (நிலை) எண்.53, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 30.03.2022-இன் அடிப்படையிலும் பொது வரி சீராய்வு 01.04.2022 முதல் நடைமுறைபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது,

இந்நேர்வில் மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் வணிக பயன்பாட்டு நிலையில் உள்ளதால் மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு பக்கம் 3 வரிசை எண். 5 எண் 49-ன்படி ஏற்கனவே மனுதாரரின் வரித்தொகையான ரூ.18,367/-லிருந்து 100% சொத்துவரி உயர்வு செய்யப்பட்டு ரூ.36,734/-ஐ மனுதாரர் 17.05.2023 அன்று செலுத்தியுள்ள நிலையில் உயர்த்தப்பட்ட வரித்தொகையை செலுத்திய பின்பு மனுதாரரின் ஆட்சேபனை ஏற்கத்தக்கதல்ல. எனவே மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண். 33, நாள் 23.06.2022 மற்றும் மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.19 அதனை தொடர்ந்து அரசாணையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மனுதாரருக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது என்று மாண்புமிகு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

7) முறையீட்டு மனுதாரரின் புகார் மனு, வாக்குமூலம், மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலர் வாக்குமூலம் ஆகியவை இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன.

மனுதாரர் தன்னுடைய வரிவிதிப்பு எண்.115/359369 புதிய வரிவிதிப்பு எண்.115/048/907438க்குட்பட்ட கட்டிடத்திற்கு 01.10.2017 முதல் ரூ.4,906/-லிருந்து ரூ.18,367/- என வரி விதிக்கப்பட்டு நிலுவையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளது என்பதும், 01.4.2022 பொது சீராய்வில் ரூ.18,367/-லிருந்து 100% உயர்வு செய்து ரூ.36,734/- என வரி விதித்ததை 06.06.2023-ல் ஆட்சேபனை செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மேலும் அரசாணை (நிலை) எண்.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 30.03.2022 மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை நாள் 01.04.2022-ல் குறிப்பிட்டுள்ளபடி பொது சீராய்வில் வரி விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

01.04.2022 முதல் பொதுவரி சீராய்வு குறித்து 13.04.2022 தினத்தந்தி நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டு அவைகள் பரிசீலிக்கப்பட்டு மதுரை அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.19 அடிப்படையில் அரசாணை (நிலை) எண்.53, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 30.03.2022-ன் அடிப்படையில், மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் வணிக பயன்பாட்டு நிலையில் உள்ளதால் ஏற்கனவே மனுதாரரின் வரித்தொகையான ரூ.18,367/- லிருந்து 100% சொத்துவரி உயர்வு செய்யப்பட்டு ரூ.36,734/-ஐ மனுதாரர் 17.05.2023 அன்று செலுத்தியுள்ளதும், மதுரை மாநகராட்சி மண்டலம்4ன் உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் அறியமுடிகிறது.

இந்நேர்வில் பொதுவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்படும், மாமன்ற தீர்மானத்தின் அடிப்படையிலும், அரசாணையின்படியும், மனுதாரரின்

வரிவிதிப்பு வணிக பயன்பாட்டு நிலையில் உள்ளதால், 100% உயர்வு செய்யப்பட்டதாக மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையர் தன்னுடைய அறிக்கையிலும், உதவி வருவாய் அலுவலர் தன்னுடைய வாக்குமூலத்திலும் தெரிவித்து இருந்தாலும், மனுதாரர் கோரியபடியும் மதுரை மாநகராட்சி சொத்து வரி திருத்த அறிவிக்கை நாள் 12.04.2022-ல் குறிப்பிட்டுள்ளவாறு நகராட்சி நிர்வாக இயக்குநரின் 01.04.2022 நாளிட்ட சுற்றறிக்கை எண்.40032/2012/ஆர்1 மற்றும் அந்த சுற்றறிக்கையில் படிக்கப்பட்ட அரசாணை (நிலை) எண்.150, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை நாள் 12.11.2007 மற்றும் அரசு கடித எண்.38279/தேர்தல்/2006-2 நாள் 01.02.2008-ன்படியும் அன்னாரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்படவில்லை. எனவே மனுதாரர் கோரியுள்ள நிவாரணம் மேற்கண்ட நகராட்சி நிர்வாக இயக்குநரின் சுற்றறிக்கை மற்றும் அரசாணையின்படி சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையினை 45 தினங்களுக்குள் இம்முறைமன்றத்திற்கு அனுப்பிவைக்குமாறு மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையருக்கு இம்முறைமன்றம் பரிந்துரை செய்து ஆணையிடுகிறது.

2024-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

1) திரு R.K. கணேஷ்,
பிளாட் எண் 296 L.I.G.காலனி,
அண்ணாநகர்,
மதுரை 20.

2) ஆணையர்,
மதுரை மாநகராட்சி,
அறிஞர் அண்ணா மாளிகை,
மதுரை 02.

3) உதவி ஆணையர்,
மண்டலம் 4,
மதுரை மாநகராட்சி,
CMR ரோடு,
மதுரை 09.

4) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75 சாந்தோம் நெஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.

- 5) இணை இயக்குநர்,
ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண். 75 சாந்தோம் நெஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.

நகல்
மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்,
இலேகா / உதிரி,

//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //



சட்ட ஆலோசகர்/செயலாளர் (FAC).

28/11/20
28/11/20

7/5